



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்
19 பிப்ரவரி 2016 / 10 ஜமாதியுல் அவ்வல் 1437
சோதனைகளை எதிர்கொள்ளும் போது நன்றி
செலுத்துபவர்களாக இருப்பதன் அவசியம்

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا
وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
وَصَفِيُّ اللَّهِ مِنْ خَلْقِهِ وَحَبِيبُهُ إِمَامُ الْأَنْبِيَاءِ وَسَيِّدُ الْمُرْسَلِينَ اللَّهُمَّ
صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا.
أَمَّا بَعْدُ فَيَا عِبَادَ اللَّهِ اتَّقُوا اللَّهَ حَقَّ تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ
مُسْلِمُونَ

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள அருள்மிக்க ஜமாஅத்தார்களே!
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு அருளியுள்ள எண்ணற்ற
அருட்கொடைகளை நினைத்துப் பார்க்க நாம் அவ்வப்போது எவ்வளவு
நேரம் ஒதுக்கி வருகிறோம்? என நம்மை நாம் கேட்டுக் கொள்ள
வேண்டும். "ஈமான்" (இறை நம்பிக்கை), "தக்வா" (இறை பக்தி) ஆகிய
அருள்களை நமக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நாம் அதிக
நன்றிகளைச் செலுத்துவோமாக! அல்லாஹ்வின் அனைத்து

கட்டளைகளுக்கும் அடிபணிந்து நடப்பதன் மூலமாகவும், அவன் நமக்குத் தடை செய்துள்ள அனைத்து விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலமாகவும் இந்த இரு அருட்கொடைகளைப் பாதுகாத்துக் கொள்வோமாக! அவ்வாறு செய்தால், இந்த அருட்கொடைகளை அல்லாஹ் மேற்கொண்டு நமக்கு அதிகரிப்பான். நம்மிலும் நமது குடும்பத்தாரிடமும் இந்த அருட்கொடைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட உதவுவான்.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள ஜமாஅத்தார்களே!

கடந்த சில வாரங்களாக "கதீப்" (பிரசங்கம் செய்பவர்) அவர்கள் நாம் அனுபவித்து வரும் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துபவர்களாக இருப்பதன் அவசியத்தைப் பற்றி விவாதித்து வருகிறார்கள். "நிஃமத்" (அருள்) எனும் வார்த்தையைக் கூறும் போது மகிழ்ச்சி, எளிமை, வாழ்க்கைச் சுகங்கள் போன்றவை நம் நினைவுக்கு வருகின்றன. எனினும், வாழ்க்கையில் கவலை, ஏமாற்றங்கள், சோதனைகள் இல்லாமலில்லை என்பதை நாம் உணர வேண்டும். எது நடந்தாலும், எவ்விதமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் ஒரு உண்மையான "முஃமின்" (ஓரிறை நம்பிக்கையாளர்) தொடர்ந்து ஆக்கப்பூர்வமானவராக, உறுதியானவராக, உற்சாகத்துடனும் காணப்படுவார். ஒருமுறை ரதூலுல்லாஹி(ஸல்) நவின்றார்கள்:

இறை நம்பிக்கையாளரின் ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு ஆச்சரியத்திற்குரியதாக உள்ளது! அவரது அனைத்து விஷயங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. இந்நிலை, இறை நம்பிக்கையாளருக்கே தவிர வேறு யாருக்கும் அமைவதில்லை. அவருக்கு ஒரு நன்மை கிடைத்து விட்டால் அதற்காக அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவருக்கு ஏதாவது

கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டால் பொறுமையோடு இருக்கின்றார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் முஸ்லிம் ரஹ்)

சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் மிகவும் மேன்மையானவன்). ஒரு இறை நம்பிக்கையாளர், கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளும் நிலையிலும் கூட நன்றி செலுத்துபவராக எப்படி இருக்க முடிகிறது? ஒருவர் சோதிக்கப்படும் போது அல்லாஹ்வின் பார்வையில் அவரது அந்தஸ்து உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற உண்மையை இறை நம்பிக்கையாளர் உணர்வதால் தான் அவரால் அவ்வாறு நன்றி செலுத்த முடிகிறது. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா திருக்குர்ஆனின் "அல்-பகரா" எனும் அத்தியாயத்தின் 155-157-வது வரையிலான வசனங்களில் கூறுகின்றான்:

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ
وَالْأَنْفُسِ وَالْثَّمَرَاتِ وَبَشِيرِ الصَّابِرِينَ ﴿١٥٥﴾ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمُ مُصِيبَةٌ
قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ﴿١٥٦﴾ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ
وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴿١٥٧﴾

பொருள்: நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;

நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.

அன்பிற்குரிய ஜமாஅத்தார்களே!

நாம் சோதனைகளால் சோதிக்கப்படும் போது நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். காரணம், நாம் சோதனைகளை எதிர்கொள்வதானது, அல்லாஹ் இன்னும் நம்மை நேசிக்கின்றான் என்பதற்கான அடையாளமாகும். நாம் மனிதர்கள் தான் என்பதால், சொத்து, சுகங்களைத் தொடர்ந்து அனுபவிப்பது, வாழ்க்கை விவகாரங்களில் கஷ்டப்படாமல் அவை எளிதாக அமைந்து விட வேண்டுமென முயற்சிப்பது போன்றவற்றிலேயே கவனம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்தால், அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக ஆக வேண்டுமென்பதை எளிதில் நாம் மறந்து விடவோ, புறக்கணித்து விடவோ வாய்ப்பு உள்ளது. எனவே தான், அல்லாஹ் நம்மை அவ்வப்போது சோதித்துக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ் நம்மைச் சோதிக்கும் போது அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டியதன் அவசியத்தையும், அவனை வணங்கி வழிபட்டு, அவனிடமே உதவி தேடுவதன் அவசியத்தையும் நாம் உணர வேண்டும்.

ரகூலுல்லாஹி(ஸல்) நவின்றார்கள்:

ஜனங்களிலேயே அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் இறைத்தூதர்களாகிய அன்பியாக்கள் ஆவர். பின்பு அவர்களைப் போன்றிருந்தவர்கள் அதிகம் சோதிக்கப்பட்டார்கள். சன்மார்க்கம் ஒருவரிடம் எந்த அளவு அதிகமாகக்

காணப்படுகின்றதோ அந்த அளவு அவர் அதிகமாக சோதிக்கப்படுகிறார். ஒருவர் தனது மார்க்கத்தில் உறுதியாக இருந்தால் அவர் கடுமையான சோதனைகளால் சோதிக்கப்படுவார். அவர் தனது மார்க்க விஷயத்தில் பலஹீனமானவராக இருந்தால், மார்க்கத்தில் அவருக்குள்ள உறுதிக்குத் தக்கவாறு அவர் சோதிக்கப்படுவார். (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்கள்: இமாம் திர்மிதி ரஹ், இமாம் இப்னுமாஜா ரஹ்)

உதாரணமாக, நாம் தற்போது குடும்பப் பிரச்சனைகளால் சோதிக்கப்படுகிறோம் என்றால் இறைத்தூதர்களாகிய நபிமார்களும் குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள்; அவற்றால் அவர்களும் சோதிக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் மகனார் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவில்லை. நூஹ் (அலை) போதித்த போதனைகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தகப்பனாரோ, இப்ராஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் தூக்கி எறியப்படுவதை விரும்பினார். இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் மனைவி, லூத் (அலை) மின் போதனைகளில் நம்பிக்கை கொள்ளாதவராகவும், லூத் (அலை) அவர்களைச் சந்திக்க அழகிய ஆண்கள் வந்தால், ஓரினப்புணர்ச்சியின் மீது மோகம் கொண்ட அவர்களது சமூக மக்களிடம் அவர்களைக் காண்பித்து கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள். இறைத்தூதர் யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்களோ, யூசுப் (அலை) அவர்கள் மீது ஆரம்பத்தில் கடுமையாகப் பொறாமை கொண்டு அவர்களைப் பாழடைந்த கிணற்றில் தள்ளினார்கள்.

எனவே, அல்லாஹ் நம்மைச் சோதித்தால் அது உண்மையில் ஒரு "நிஃமத்" (அருள்) எனவும், அதன் மூலம் அற்புதமான வெகுமதிகள் நமக்குக் கிடைக்கும் எனவும் கருத வேண்டும். காரணம், இறைத்தூதர்களும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவினால் சோதிக்கப்பட்டார்கள். ஆனால், அச்சோதனைகள் விஷயத்தில் நாம் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கக் கூடாது. அச்சோதனைகளுக்குத் தீர்வு காணவும் முயற்சிக்க வேண்டும்.

நாம் சோதிக்கப்படும் போது மிகவும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு செய்ய வேண்டிய விஷயம் யாதெனில், அச்சோதனைகளை எதிர்கொள்வதற்கான சக்தியை, நமது பாசத்திற்குரிய இறைத்தூதர் (முஹம்மது(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளது போல் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவிடம் கேட்பதாகும். ஒருவர் துரதிஷ்டத்தால் தாக்கப்பட்டால் பின்வரும் துஆவை ஓத வேண்டுமென ஹதீதில் இறைத்தூதர்(ஸல்) நவின்றார்கள்:

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ، اللَّهُمَّ اجْزِنِي فِي مُصِيبَتِي ، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا .

பொருள்: "நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவர்களாக இருக்கின்றோம். அவன் பக்கமே நாம் மீள்பவர்களாகவும் உள்ளோம். யா அல்லாஹ்! எனக்கு இன்னல்கள் ஏற்படும் போது அதிலிருந்து என்னைப் பாதுகாத்து, அதைவிடச் சிறந்ததை நற்கூலியாக எனக்கு வழங்குவாயாக!"

ரதூலுல்லாஹி(ஸல்) நவின்றார்கள்: ஓருவர் சோதிக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு சிறந்த நற்கூலியை வழங்குகிறான்; அதை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் முஸ்லிம் ரஹ்)

வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்வதற்கு நமது மனநிலை தயாராகி, அது புத்தாக்கம் பெற்று விட்டால் சூழ்நிலையை முன்னேற்றுவதற்காக நாம் கட்டாயம் உழைக்க வேண்டும். பெரும்பாலும், நம்மில் ஒருவர் பிரச்சனைகளை எதிர்கொண்டால் அவர் வருத்தப்படுவதில் கவனம் செலுத்துகிறாரே தவிர, அதற்கானத் தீர்வுகளைக் காண்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதன் காரணமாக, அவருக்கு மன அழுத்தமும் மனச் சோர்வும் ஏற்பட்டு விடுகிறது.

உதாரணமாக, நமக்கு ஏதாவதொரு நோய் ஏற்பட்டு அது நமது வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தினால், நாம் முன்பு சுறுசுறுப்பாக செயல்பட்டது போல் செயல்படுவதில்லை. அவ்வாறு நாம் தொடர்ந்து கவலையாகவோ, நிராசையானவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜமாஅத்தார்களே! நாம் தொடர்ந்து கவலையில் மூழ்கி, மன அழுத்தத்துடன் காணப்பட்டால் நம்மைச் சுற்றியுள்ள நமது பிரியத்திற்குரியவர்களும் அதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே, நாம் நமது மனதுக்கு புத்தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமது சூழ்நிலைக்குத் தக்கவாறு புதிய வாழ்க்கை வழிமுறையை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என நமது குடும்பத்தாருடன் இணைந்து திட்டமிடுதல் வேண்டும். நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்க வில்லையெனில், வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுபவர்களாக

இல்லையெனில், நமது குடும்பத்தாருடன் அதிக நேரத்தைக் கழிப்பவர்களாக இருல்லையெனில் அதன் காரணமாக பல இன்னல்கள் ஏற்படலாம். அப்போது நாம் அவ்விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். அந்நிலையில், நமது குடும்பத்தார் மற்றும் அல்லாஹ் உடனான நமது உறவை மீண்டும் அமைத்துக் கொள்ள நாம் முற்படுவோம். இதுதான், நாம் சோதிக்கப்படுவதிலுள்ள மிகப் பெரிய நுட்பமான விஷயமாகும்.

வாழ்க்கைச் சவால்கள் மற்றும் சோதனைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றலை அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமக்கு வழங்கி அருள் புரிவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

بَارِكْ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعِنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ
 الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، وَتَقَبَّلْ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ السَّمِيعُ
 الْعَلِيمُ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، وَلِسَائِرِ
 الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، فَاسْتَغْفِرُوهُ يَا
 فَوزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ.